

பூந்தேவி

மலர் 01 * 1987 * இதழ் - 01

முத்திங்கள் கலை இதழ்

இன்றைய
இனைய எழுத்தாளர்களின்
இலக்கிய தாகத்தை
இவிதே
இன்புற (ச) செய்கின்றது
இவ்வினிய
இலக்கிய ஏடு...

ஆசிரியர்:- ரிலா யூசுப்

உள்ளே

- * கலைமகள் ஹிதாயா மஜிட்
- * வி. மீக்கல் கொலின்
- * ரிஸ்கி வெரிப்
- * சக்ரி (மாவணல்லை)
- * திருமதி இராஜம் புஷ்பவனம்
- * கலைப்புத்திரன் இக்பாஸ் . . .

Rs. 4/-

இன்னும் பலர்

ஆசிரியரின்

எண்ணே அலைகள் . . .

பிரியங்களுடன்!

ஒவ்வொரு மனித உள்ளத்தினுள்ளும் ஆசைகள் ஓர் ஆயிரம். அவைகள் ஈடேரும் நாட்களில் ஆயிரம் சிட்டுக் குருவிகள் இதயத்தினுள் சிறகடிக்கும் “படபடப்பு” ஏற்படும். என் இதயத்தினுள் நீண்ட நாட்களாகக் லைத்தத் துவங்களை இலக்ஷிய இனிமையாக ஒன்று திரட்டி திரட்டாக்க வேண்டும் என்பது.

இதோ எமது நிறைவு..! ஏராளமானவர்களின் இனிய கணவை நனவாக்க, மாவனல்லையின் சுற்றாச் சூழலைவெளிச்ச வீடாக்க தனது கரங்களை உயர்த்துகின்றது பூந்தளிர்.

இத்தளிரில் கவிகளையும், கண்தகளையும் மட்டுமென்றி கல்வியையும் சேர்த்துள்ளோம்.

உண்மைகளை உரைத்து உயிரான உடமைகளை தமக்குள் நிறைத்து தளிர் பூவாக மலர்ந்துள்ளது இதன் வாசனையை நீங்களும் மனத்து தளிரின் வளர்ச்சியில் முன் நிற்பீர்களாக ஒத்தனை நிறைவை நிறுத்தது போன்று குறை. கண்டு குறைகளை குறைப்போம்.

இச்சிறிய முயற்சியில் சிறு பிழைகள் ஏற்படுவது உண்டு அவற்றை மண்ணித்து மனதில் இதற்கோர் இடம் அளிப்பீர்களாக

வாழ்த்தறிய வாழ்த்துக்களுடன்
கலீ ரோஜா ரிஸாபூசுப்.

நன்றிகள் உரித்தாக்டும்.

- ★ ஆக்கங்களை தந்துதவிய எழுத்தாளாகளுக்கும்,
- ★ விளம்பரம் தந்துதவிய வியாபாரிகளுக்கும்,
- ★ அழகாக அச்சிட்டுத் தந்த எம். ஜே. எம். அச்சகத்தாருக்கும்....
- ★ எம்மோடு ஒத்துழைத்த ஏனையோர்களுக்கும்....

பூந்தளிரின் மனமார்ந்த நன்றிகள்

ஆசிரியர் குழு.

பூந்தளிர்

கலையுலகில்
பலமலர்கள்

கவிஞருக்த

தானெழுந்து

இலக்கிய

வணம்பறப்பி

இனிய சேவை

செய்கையிலே

பூந்தளிராய்

நீ மலர் ந்தாய்

புதுமைகளை

செய்திடவே

கவிஞருக

வளர்களின்றுய்

களை எடுத்து

கலை வளர்ப்பாய்

கயலை மகளை

விரட்டிடுவாய்

நயமாக

நற்சகத்தை

நானிலத்தில்

கோதுவிப்பாய்

புலம்பல்கள்

இனி எதற்கு

புது மலராய்

புத்தொளியாய்

பூந்தளிரே

மலர்ந்திடுவாய்

நாளை

உன் சேவை

இஞ் ஞாலத்திற்

கொளியூட்டும்

வேதனைக் காவியம்

முக்கணைக் கயிறு

வண்டி மாட்டின்

முக்கை இறுக்க

இரத்தம்

கிந்தோடிடும்

+

கேட்டிக் கம்பால்

வாங்கும் அடி

முதுகில்

பட்டை சிழம்பிடும்

+

களைப்பால்

பொதி

சுமக்கமுடியாமல்

நிலத்தில்

குப்புறப் படுத்திடும்

இன்னேரன்ன

துயரங்களின்மத்தியில்

வண்டிக்காரன்

பிழைத்தலுக்கு

வழிகாட்ட

நினைத்திடும்

வேளாண்மை

வெட்டுக்குத்து

விதைப்புநாட்களில்

அதற்கு

களைப்போது

உரக்கமேது!

+

வாடுக்கையாய்

நின்று

தொழில் புரியும்

பேட்யாரிடம்

கொட்டில்

இராஜும் புஷ்பவனம்

திருகோணமலை.

நன்மையாமலும்,
பசியில்
வாடாமலும்
வாழ்வதற்கு
கூணிப்பணம் வருவதை
பெரு ஆவலோடு
எதிர்ப்பார்திடும்

ஈற்றினில்
பல எண்ணங்கள்
வேதனைக்காவியங்களாகவே
ஒழித்திடும்

கலைபுத்திரன் இக்பாஸ்

சி - தனமே

மனமுடிக்க
எங்கும் பல கண்ணியரும்
சி - தனத்தால் சிறையுரும்
கோகம்
சீக்கிரந்திப் பெங்கிடுதே
இக்கொமங்கும்
இது தண்ணை சிந்தையில்கொள்
வாரே!
சீர் கேட்கும் ஆடவரும்

செலவிசியானு நாகூர்
ஜின்ன நகர்
திருட்கோணம் ஸீ

கவி அழுதம் - மலர் விழு
126, ஹெம்மாதகம் வீதி,
மாவணல்லை.

ஆசிரியர்:-

ரிஸ்கி ஷீப்

வாழ்நை

பட்டு மெத்தை கண்டேன்
பாலும் பலமும் உண்டேன்
இட்டமுடன் வாழ்ந்தேன்
ஏனே இன்பம் இல்லை.

+

உன்னைக் கரம் பிடித்தேன்
உன்றன் நிலை புரிந்தேன்
ஏழ்மைக் குடில் கண்டேன்
இல்லற இன்பம் கண்டேன்

+

அன்றிருந்த வாழ்நை
அனுவளவும் ருபியில்லை.
இன்றுள்ள ஏழ்மைலும்
எனக்கின்பம்பிறக்கின்றது
கலைமகள் ஹிதாயா மலீத்

காரணம்

என்ன?

சட்டங்கள் படி த்தேன்
சாதனைகள் புரிந்ததேன்
பார் முழுதும் பாவையான
பார்பதானு நம் செயலென்ன
ஆம்
இதனால் சட்டங்கள்
இருட்டறையாவதற்கு
காரணமென்ன

அக்குரைனை நவாத்

க. பொ. தா (உ. த.) பொருளியல்

பணத்தின் வகைகள்

பண்டங்களை பரிமாற்றிக் கொள்வதற்கு யாராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதும் உறுதியுமான ஒரு சட்டரீதியான ஊடகமே பணமாகும்.

ஆரம்பகாலத்தில் இப்பணத்தின் தொழிற்பாடு இன்றி பண்டமாற்றுவே செயற்பட்டது இப்பண்டமாற்றின் பலகுறைகள் காணப்படுவதால் அது நீடிக்கவில்லை இக் கட்டுரையில் இதனையோ, பணத்தின் தொழிற்பாடோ, பணபுகளோ குறிப்பிட வில்லை பணத்தின் வகைகளையே கூறப்படுகின்றன.

பணம் பல வேறு வகைப்படும் அவையாவன பின்வருமாறு:-

(1) குறுகியபணம் (NARROW MONEY)

குறுகியபணம் என்பது கூடிய திரவத்தன்மை உள்ளதான் தால், சில்லரை நாணயங்களும் வங்கியின் கேள்வி வைப்பு மேயாகும். இவற்றினை எச்சந்தர்ப்பத்திலும் பெறுமதி குறைவின்றி உபயோகிக்க முடியும். இக்குறுகிய பணநிரம்பலை “M” என அழைப்பார். ஆனால் வளர்க்கி அடைந்து வரும் நாடுகளில் கேள்வி வைப்புகள் பணமாக கருதப்படுவதில்லை. ஒரு குறைபாடாகும் மக்கள் தமது அன்றூட கொடுக்கல் வாங்களில் காசோலைகளை பயன் படுத்துவதாலேயே இது பணமாகும்.

(2) விரிந்த பணம் (BROAD MONEY)

குறுகியபணத்துடன் (M. உடன்) சேமிப்பு, நிலையான வைப்புகளையும் உள்ளடக்கிய பரந்த அடிப்படையில் நோக்கப்படுவதே அக்காற பணம் ஆகும் இது M2 என அழைக்கப்படும். சேமிப்பு வைப்புகளை முன்னிறித்தலின்றி பணமாக மாற்றமுடிவதானாலும் இதுவும் பணமாகக் கருதப்படும். நிலையான தவணை வைப்புகளை வட்டியினை இழந்து அதன் கால முதிர்வின் பணமாக வங்கியிற் கொடுத்து மாற்ற முடிவதால் அதுவும் பணமாக கருதப்படும்.

(3) கிட்டிய பணம் (அண்மிய பணம்) :-

முன் அறிவுப்படின் குறுங்காலத்தில் பணமாக மாற்றக்கூடிய சொத்து வடிவங்களே கிட்டிய பணம் எனப்படும். உதாரணமாக சேமிப்பு, தவணை வைப்புகள், குறுகிய கால ஆவணங்கள் கூடிய திரவத் தன்மையுடையதல்ல. இவை கூடிய திரவத் தன்மையுடையதல்ல.

முன்றுவது முகாரி
இப்பு அஸ்மத்
அந்தப்
பழைய கடிதங்கள் இன்னும்
இனிமையாய் இறுக்கின்றன
அவள் முகத்தைப் போல
நான் தான்
வயதாகிப் போனவன்போல்
நடுக்க வியாதியுடன்
பயம்வரும்
ஹிருதயத் துடிப்புடன்
வீதிகளில் நடக்கிச் சேரன்
அவன் சோகப் பூ சமந்தாலும்
சிரிப்பில்
உவகையை கழறும்
இப்போதெல்லாம் பலர்
சிரிக்கின்றார்கள்
சவத்தின் மொத்தம்
கழன்று விழுகின்றது
அப்போதெல்லாம்
ராவீதி வரும்
உணவுவாகனங்களுக்காய்
காத்திருந்துக் காத்திருந்துக்
காலம் நகர்த்தேன்
இப்போது அப்படி இல்லை
தூக்கம் பிடிப்பது இல்லை
அதில்
கணவு படிப்பகில்லை எதிலும்
பிடிப்பு அதிகமில்லை
இருந்து நிறை இந்தக்
கணவு வந்தாலும்
தீப்பற்றி தெரிகிறது
கிகரட்டை எடுத்தால்
முகத்தை கொருத்தி விட்டு
மறைகின்றது
பயங்கர சிங்கமொன்று
பூவரச மரங்களுக்கூடாக
விரட்டி வருகின்றது
ஒடுவேள் - ஒடுவேன்
ஓடிக்கொண்டே இருக்கிறேன்
நிஜமாகவும்
கணவிலும்

ஒரு கவிஞரின் ஏக்கம்.

மேகலா!
என்கவிவிதகளுக்கு என்னும்
கதாநாயகி நீ தான்
பலர் என்னை விட்டு (ப)
பிரிந்த போதும்
நான் கவலை கொண்டதில்லை
ஆனால் நீ
என்னை விட்டு
பிரிந்து சென்று போது.....
நான் கவலை கொண்டது
மட்டுமா ?
கண்ணீர் வடித்தேன்
கதறி அழுதேன்
இன்று என் கவிகளெல்லாம்
கண்ணீராலேயே
எழுதப் படுகின்றன
அன்றுதான்
பண்ணீரை விரும்பியவன்
நீ என்னை பிரிந்ததில் இருந்து
நான் விரும்பாமலேயே
கண்ணீர் தேவி
என்னை அணைத்துக்கொண்-
டிருக்கிறோள்
ஆனாலும் நான் கற்புள்ளவன்
மரண தேவையும்
என்னை அணைக்கலாம் ...
ஆனால்?
மேகலா
உன் அணைப்புக்கு இவை
சடாகுமா?
பிரிந்து சென்றவளே
பிரியத்தோடு
இரும்பி வா
வி மைக்கல் கொல்வின்

With best Compliments from:-

வீட்டுப் பாவளைக்குரிய

தரமான மின்சார உபகரணங்கள்
தரமான மின்சார உதிரிப்பாகங்கள்
தரமான பைசிகள் உதிரிப்பாகங்கள்
பைசிகல்கள்

(LUMALA, AVON, BOYS 18", LADIES & SPORTS)

கிடைக்குமிடம்:-

Hasheem Traders.

No. 47, Main Street,
Mawanella.

With Best Compliments From.....

தரமான புடையிலைக்கும்
தரமான பிடி இலைக்கும்
நட வேண்டிய ஒரே இடம்

Rishan Traders
Kany Road,
Mawanella.

Deens Cafe & Cool Spot

No. 32, MAIN STREET,
MAWANELLA.

Best Wishes from ...

புத்தளீர்

9

அவள்ளவோ இஸ்லாமியப் பெண்!

இறை நீதியினை
இப்புவி மீதினில்
நிலை நாட்டிடும் பணியில்
இரண்டதோர்
முஜாஹிதுகள் கூட்டத்தில்
ஒடோடி
அவன் தனையும்
சேர்ப்பீராக
என்றுரைத்தார்!

குருடு நீர் யாசை வென்றிடுவீர்
அறியாமல் நம் படையையும்
கொண்றிடுவீர்
அநியாயம்
அது உம்முயிரும் போயிடு
மென்றே
மறுத்துரைத்தார்
தளபதி.

இரு விழி இல்லையானால்
இறை நேசனை - இறை
மறுப்பாளரை
எனிதே
இனங்கண்டிடுவேன்,
பிரித்தறியும்
இரு பிரிவினையும்
பகுத்தறிவினை
தந்தருளியளான்
எனக்கு
தூயவன் அல்லாஹ்,
அதனால்
பகைவர்துனை வென்றிடுவேன்,
இஸ்லாமியக் கொடியினைப்
பிடிப்பேன்
எனக்கனுமதியளியுங்கள்
என்றார்.

இன்னேர் ஜீவன்
அவள் தானும்
செல்வங்கள் நாள்கினை
படையிலே சேர்த்தவள்

நீண்டதோர் இடைவெளியின்
பின்னர்

தான்பெற்ற குஞ்சகளின்
மதிகண்டு இன்புற
வீற்றிருந்தாள்
அங்கே

இவள் தானும் கேட்டாள்
குருடானவரின்
பிடிவாதம்!

இளங்கன்றுகள் நான்கு
சிறிதே தாய் மடி கொள்ள நாடி
ஒடோடி வந்த போது
பெற்றவள் இவள் கூறிய
பொன்மொழி இவை,
நீ கேள்,

குருடர் ஒருவர் சேர்ந்துள்ளார்
உம்படையில்
இறையடி சேருமுன்னே

அவ்வீரர்

ஆயிடுங்கள்
நீங்கள் சஹீதுகள்
அதுவே என்னவா
நிறைவேற்றிடுங்கள் என்றாள்
குருடானவர் சஹீதானார்
நால்வரும் சஹீதுகளான
பின்னர்!

தாயாளவள்
களங்கினாள் கண்
தாம் பெற்ற செல்வங்கள்
இன்றில்லையே என்றல்லடா,
இறைவனுக்காக
அர்ப்பனீக்க
நாலுக்கு மேல்
தான் பெறவில்லையே என்றடா!
அறிவாய்,
அவள்லவோ
இஸ்லாமியப்பெண்!

சகோதரன்,
எம். ஜே. எம். முஸும்யில்

சிந்தனைத் துளிகள்

- ★ மண்ணுக்கு அனிகலன் தென்னை பெண்ணுக்கு அனிகலன் நானம் கண்ணிக்கு அனிகலன் இறக்கம் எனவே இவற்றில் நீரோனத்தை கடை பிடித்து வாழ்.
- ★ ஓர் அரிஞனின் பேருவில் உள்ள ஒரு துளி மை வீர மரணம் எய்துவனின் இரத்தத்தை விட மேலானது
- ★ சிந்திக்காமல் உழைப்பவனுடைய உழைப்பு வீண் படிக்காமல் சிந்திப்பது பயங்கரமான செயல்
- ★ உண்மையை மறவாதே நேர்மை உவருதே ஒழுக்கத்தை ஒரு போதும் கைவிடாதே நல்வாழ்வு வழம் இதை விடவழியில்லை
- ★ நேர்மையில் தான் மேண்மை பெறலாம் நீதியினால்தான் நிம்மதிபெறலாம் ஒற்றுமை இருந்தால் உயர்வைப் பெறலாம் உண்து நடந்தால் நற்பேறு பெறலாம்.
- ◆ முயற்சியுள்ளவன் வெற்றி பெறுவான் உண்மையுள்ள வன் உயர்த்தப் படுவான் ஒழுக்கமுள்ளவன் வாழ்த்துட் பெறுவான் இம்முன்றையும் முயன்று பெறுவது மேலானது.

தொகுப்பு:

**திருமதி பாத்தி மா பாறூக்
மாவனல்லை**

வாழ்த்துக்கள் பல
புது தாண்டில்
பூத்திடும்
பூந்தளிரே
பூவுலகில்
பூமணம்
பரப்பி
கலைக்கோர்
கதிரவன்னன
கண்டோர்
திரக்குதிடுஉனது
கலைச்சேவையை
ஆரம்பிப்பாயாக
மாவனல்லை கவிமகன்
சுக்கி.

அண்ணை

இல: S 19 G 37, ஜயந்தி மாவத்த
அனுராதபுரம்.

போலி வேசங்கள்
பூலே
உளைக்கண்ட போது தான்
அழகென்பதை
உனர்ந்தேன்
உன்னிடம் பேசிய போது தான்
பெண்ணீன் உள்ளம்
பூவிதழ் என்பதை
அறிந்தேன்
ஆனால்
நேற்று நீ சொன்ன சொற்கள்
என்காதுகளில்
ரீங்காரம் இடுகின்றது
இப்போதுதான்
பூவிதழ் ஒரு கானல்நீ ரென்பதாத
உணர்கிறேன்
நெப்ஸ் (Naps) மாவனல்லை

உண்ணையே தருவாயா....!

உன்

இனிய
இதயத்தை “என்
ஆத்மாவினுள்
அலங்கரிக்க
ஆசைபடுகின்றேன்
ஆனால்
ஏன் இன்னும்
என் இதயத்தை
ஏற்கமறுக்கி நீரூய் ..

உன்

உணர்வலைகளை
கவிகளில்
கவிமயமாக்குகிறேன்
ஆனால்
அரங்கேற்றம்
இல்லையே ...
உங்காக
உயிரா

ஒடையில்

ஒவியமாக்குவேன்
ஆனால்
உன் இதயத்தில்
ஒளகள்
ஒலமிடவில்லையே
உன்

அங்க

அனைக்களை
என்

வீழிகளினுள்

வரைந்து

விட்டேன்!

ஆனால்

மைதீட்டு

மையில்லையே

மங்கையே

மனதை

ஈர்ந்துவிட்டு

கைகயின்

வாழ்கையில்

வாழு

இவனுக்கோர்
இனிய
இடத்தை
அளிப்பாயா
அவனியிலே
ஆயிரம்
மலர்களை
பார்த்தாலும்
பாவையே

என்

இதயத்தை

அலங்கரித்த
அழகிய

மலர்

நீயே

உங்காகவே

எந்தன்

உயிர்

இ(வ)

உடலினுள்
உறவாடுகின்றது

உறவின்

உண்மையை

உலகில்

தினம்

வாழுவைக்க
அழகிய கிழியே

உனில்

வைத்துள்ள
அழகிய

அதயத்தை

எங்காக

தருவாயா

உங்காக

வாழும்

ஓர் உயிர் நான்!

உண்ணையேதருவாயா ?

மாவனல்லை ரீஸா யூசுப்

இளம் எழுத்தாளர்களுக்கு வாழ்த்துகிறோம்!

- ★ தமிழ்
- ★ மலை
- ★ ஆங்கில

தரமான வீடியோ கெசட்டுகளுக்கு
நாடுங்கள்

Gulf Video Centre
115, Main Street,
MAWANELLA.

எழுத்துலகில் சாதனைகள் புரிந்திட
எமது வாழ்த்துக்கள்!

தரமான
தேயிலை - அரிசி வகைகளை
மலிவு விலையில்
சில்லறையாகவும்
மொத்தமாகவும்
பெற்றுக்கொள்ள

நஸ்டர்ஸ் டீ ஸ்டோர்ஸ்
(உத்தரவு பெற்ற தேயிலை வியாபாரி)
இல. 55, பிரதான விதி - மாவணல்லை.

13

பரிய சோதரனுக்கு !

உயன்வத்தை
ர. எஸ். எம். றம்ஜான்

நீண்ட நாட்களின்பின் உன் கடிதம்கண்ட போது மட்டில்லை மகிழ்ச்சியுற்றேன். கண்ணுக்கெட்டாத் துளையிருக்கும் எனக்கு நம் நாட்டு தினசரிகளைப் பார்த்துக் கொள்ளவோ அவற்றுக்கு எழுதிக் கொள்ளவோ வாய்ப்புக்கள் கிட்டுவது அரிது, என்றாலும் எழுத்துவகுத்தோடு இருந்த பற்று ஆர்வம் கடுகளே னும் குறையவில்லை. வாய்ப்புக்கள் கிட்டும் போது இந்நாட்டுப் பத்திரிகைகளுக்கு எழுதிக் கொள்கின்றேன்.

உன் கடிதத்தில் நீடிம் எழுத்துலகில் புகுந்துவிட்டதாய் எழுதியிருந்ததைப் படித்தபோது உடனே உணக்கு எழுத வேண்டும் உன் புதுக் குடியேற்றத்திற்கு சில ஆலோசனைகளைத் தர வேணுமென்று இதயம் துடிக்கிறது. இப்படி எழுதும் போது நான் “எல்லாம் தெரிந்தவன் என்ற முறையில் எதை எதையோ எழுதுகிறேன்” என்று தப்புக்கணக்கு போட்டிடாதே. எழுத்துலகு இருக்கிறதே. அது மிகமிகப் பறந்தது. அந்த உலகத்துக்கு இது வரை எல்லை கட்டியவர்களே கிடையாது. ஆனால் சாதாரணமாக சிந்திக்கும் ஒருவருக்கு, பட்டம், பதவி, புகழ், பணம் என்றெல்லாம் எதிர் பார்ப்பவனுக்கு பூரண திருப்தியளிக்காத துறையிது. பதிலாக எதிர்ப்புக்களை, தாங்கங்களை, ஏமாற்றங்களை, எளனங்களை நிறைய சம்பாதிக்கலாம். உன் முயற்சிகளை துடிப்புக்களை, ஆரோக்கியமான கருத்துக்களை கண்டு தடவிக் கொடுப்பதற்குப் பதிலாக தட்டிக் கீழே தள்ளி விடமுடியுமானால் அதையும் செய்ய முன் வருபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். எனவே ஒவ்வற்றையெல்லமெம் பூரணமாக நீயறியாது இருந்த போதிலும் இத்தகைய நிலைகளை நீ சந்திக்கத் தவற மாட்டாய் என்பதை மறந்து விடாதே இவற்றைக் கண்டு ஒதிங்கிவிடவோ எழுத்துலகில் புகுந்து விட்டேன் என்பதற்காக எதையும் சமாளித்து விடலாம் என்றாலும் எண்ணியும்விடாதே. பதிலாக நீ முதலில் உணக்கென்ற சொந்தமான, உறுதியான களத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். உன் உழைப்பு, திறமை, கற்பணை நடை, உன் மனோநிலைகளையும், பொருத்தே உன் வாசகர்கள், உணக்குக்களம் அமைத்துக் கொடுப்பார்கள்.

ஆகவே

“ஓரு எழுத்தாளனின் பேணவிலிருந்து சிந்தும் மைத் தூளிகளானது, தியாகியின் இரத்தத்தை விடச் சிறந்தது” என்று பெருமானார் கூறியுள்ளார்கள். எப்பொழுதும் நீ எழுத ஆரம்பிக்க முன் மேலான உணர்ச்சிகளும் உன் மனதில் நிரம்பி விட்டும். நீ எழுதும் போதெல்லாம் உன் மனக்கண் முன் சமுதாயத் தின் சிர் கேடுகள், சமூகத்திலே ஊறிப் போன நாற்றமெடுக்கும் சில சம்பிரதாயங்களையும் சமுதாயத்தின் முன் வைக்க உன் பேண வைப் பயன்படுத்து. சாதாரண மனிதனை விட எழுத்தாளன் ஏனைய மனிதனைவிட சற்று மாறுபட்டவன் அவனது கற்டனைக் கடலில் ஊறும் ஊற்றுக்கள் சற்று வித்தியாசமானதும்கூட. எனவே நீ சிருஷ்டிக்கும் சிருஷ்டிகள் மூலம் சமுதாயம் ஏதாவதோன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும், அவர்களுக்குப்பயன்பட வேண்டும் என்பதை மறந்திடாதே !

நீ எவ்வளவு எழுத வேண்டுமென்று எண்ணுதே. ஆனால் எதை எழுதுகிறேன், எதை எழுத வேண்டுமென்று நிதமும் எண்ணீக் கொள். ஆனால் எழுத்தாளனுகிய உனது கருத்துச் சுதந்திரத்தை யாருக்கும் அடிமப்படுத்தி விடாதே. அது உன் பயிற்சியில் வரட்டும்.

சோதர! காலம் சுருங்கிவிட்டது மக்களின் தேவைகள் நிறைந்து விட்டன எனவே நீண்ட பக்கங்களாக எழுத வேண்டும். நிறைய எழுத வேண்டுமென்று ஆசைப்படாதே. சுருங்கச் சொல்லி விளங்க வைத்து வாசகர்களின் காலத்தை மிச்சம் பிடித்துக் கொடுக்கத் தயங்காதே.

கடைசியாக ஒரு எழுத்தாளனின் பங்களிப்பு சமுதாயத் தின் அசட்டுப் போக்குகளுக்கு களங்கறை விளக்காகவும் சமுதாயத்தை நல்லவழிப்படுத்தும் நோக்கமாகவும் இருக்க வேண்டுமென்பதை ஆரம்ப எழுத்தாளனுயின் உனக்கு ஆலோசனையாகக் கூறி உன் புதுக் குடியேற்றம் தலைத்திட என் நல்லாசிகள் ! மீன்டும் சற்றிக்கும் வரை.

உன்

பரிய சோதரன்

பூந்தளிருக்கான ஆக்கங்களை

கீழ்வரும் முகவரிக்கு

தபாலிடுங்கள்

பிஸாயூக்ப்

216 ஹெம்மாதகம வீதி,
மாவனல்லை.

சிறுகதை

எச்சில்சோறு

மாவனல்லை ரிஸ்கி ஷெரிப்

எங்கேயோ ஒரு நரி ஊளையிட்டு ஓய்ந்து போனது. அதன் இராகத்தின் இனிமையில் திளைத்துப் போன நாய்கள் பல ஒருங்கமைந்து கூரைக்கத் தொடங்கின. அந்த மாடிவிட்டின் மாடியில் அமைந்திருந்த அறையில் இன்னும் விளக்கு ஏரிந்து கொண்டுதான் திருக்கின்றது. சுவர்க்கடிகாரம் மனி பணிரெண்டு என்பதை ஞாபகமுட்டியும் அங்கே, இரண்டு ஜீவன்கள் இதய வேதனையால் அழுது கொண்டிருந்தன.

ஜில்லெனலீசம் குளிர்காற்று திறந்திருந்த யண்ணலினாடாக சென்று பிரதாப்பின் தேகத்தைத் தழுவியுங்கூட அவனுக்கு வியர்ப் பது இன்னும் அடங்கியபாடில்லை. கண்கள் இரத்தச் சிவப்பாக சிவந்து போயிருந்தன கண்களில் ஆவேசமா? அச்சமா... ? என்று சொல்ல முடியாத ஒரு நிலை உதட்டில் பொருத்தி வைக்கப்பட்டிருங்க கிரட்ட சுருள் சுருளாகப் புகை கோவைகள் வெளியேற்றிக் கொண்டிருந்தது.

மாலை நேரம் தன் சயிர் நண்பன் ராமேஸ் சொன்னதைக் கேட்டதில் இருந்து பிரதாப்பின் எண்ண அலைகளில் வேதனை வீச்சம் பதிந்து வரண்டு கொண்டே போனது. தன் நண்பனின் அர்த்தமுள்ள... ஆழமான வார்த்தைகளையும் அதற்கு அத்திவாரமாக அமைந்த தனது மனதாளையும் சிறிது நினைவு கூர்ந்தான்.

பிரதாப் - ராதா திருமணம் நடந்து இரண்டு மாதம் தான் இருக்கும். பெரும் செல்வந்தரொருவரின் மகனை பிரதாப் தன்னை உரிமைப்படுத்திக் கொள்வதற்காகப் போட்டி போடும் அத்தனை செல்வந்தப் பெண்களையும் உதறித் தள்ளிவிட்டு ஏழையான ராதாவை மணந்துகொண்ட அதுவும், எளிமையான முறையில் எதேசையாக நடந்த அவர்களின் திருமணத்தின் மூலம் சம்பாதிக்கப்பட்டவை பிரதாப்பின் பெற்றேரின் எதிர்ப்பும், வெறுப்புமாகும்.

அத்தனைக்கும் காரணமிருந்தது.

ஏழையான, ஆழகான ராதாவின் மீது அவன் கொண்ட தூய்மையான காதல் வெறும் காம நோக்கத்துக்காகவல்ல என்பது அவன் வாதம். ஆகவேதான், ஏழையான ராதாவை சீதனம், சீர்வரிசையில்லாமல் திருமணம் செய்து கொண்டான். அன்றில் இருந்து இன்பமாக... இனிமையாக வாழ்க்கை நடாத்

திக் கொண்டிருந்த அவர்களின் வாழ்வில் இன்றுதான் இப்பெரும்புயல் வீசத் தொடங்கியுள்ளது.

மாலை நேரம்

வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக நகரத்துக்குச் சென்ற பிரதாப்புக்கு எதிர்பாராத விதமாக நண்பன் ரமேஸை சந்திக்க நேரிட்டது. நெடுநாளின் பின் சந்திப்பதால் அவர்களிடையே பேசுவதற்கு என்னற்ற விடயங்கள். பள்ளிடயங்களைப் பற்றியும் பலவிதமாக கைதைத்து இருக்கிறது. ஒன்றாக சிரித்து முடிந்தவுடன் ரமேஸ்தான் ஆரம்பித்தான்.

“டேய்... பிரதாப் சொல்லேனுண்டு தப்பா எடுத்துக்காடே. அதுக்காக நான்... ஐ மீன் என்னைக் குறைக்கறவும் வராடே. ஏனென்றால் நான் இரவு பகலா அலைந்து திரிந்து தீரவிசாரித்து விட்டுத்தான்... சொல்லேன். அதுவும் உன் லைஃப் விஷயமானது” என வார்த்தைகளைக் கோர்க்கும் போது பதறிப் போன்ற பிரதாப்.

“என்னடா... சொல்லே... லைஃப்... அப்படி இப்படியென்று புரியும் படியா சொல்லேன்” அதட்டிய வேகம் அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.

“பிரதாப்... நீ... நீ.. கல்யாணம் கட்டிருக்கியே... ராதா அவள்... அவ... அவள் ஒரு தேவடியாள்னு நீ ஒத்துக்குவியா? மறுகணம் பிரதாப்பின் கையில் ஐந்து விரல்களும் ரமேஸின் கண்ணத்தில் ஆழப்பதிந்து விட்டன. தலையெல்லாம் ‘வீர்’ என்ற வலிபரவ நிலை தடுமாறிப் போனான் பிரதாப். “பாஸ்டர்ஸ் என மனைவியப் பத்தி... நான் உயிருக்குமிராக நேசிக்கிறவனைப் பத்தி என்கிட்டேயே.. பேசுநியே... நீயும்... நீ” அவனுது வார்த்தைகள் தடுமாறின.

“த... பாரு பிரதாப்... ஃபஸ்ட்டுக்குப் பொறுமையாயிரு எனக்குத் தெரியும். உன் மனசை எவ்வளவு பாடு படும்னு. பட் கான் ஹெல்ப்... ஏன்னு நீ... அவளா... அவளோ எவ்வளவு மேன்மையா நினைந்து பூஜித்துவருகிறோய்... அதக் குழப்பனும்னு எனக்கு என்ன விதியா? ஆனாலும். எப்போலாவது தெரிய வருகிற விடட்டு நூதான் சொன்னேன். உன் அங்கு மனைவி ஏற்கனவே... தன் உடம்ப வித்து சம்பாதித்து இருக்கிறு. என் ஃப்ரன்ட் கரேஸ்கூட ஒன்றாதாவ அனுபவச்சு இருக்கிறுன்டா. வறுமையில் மோதப்பட்ட அவள் வாழ்க்கை தகர்வடைந்து உடையாமல் இருப்பதற் காகவே... அவ தன்னையே விற்றிருக்கா... என்னுல் இத நம்பவும்

முடியல். இப்படி நடப்பது சக்கும் என்பதனால் நம்பாம் இருக்க வும் முடியல்டா” என்ற நண்பனின். அதுவும், உயிர் நண்பனின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவனை என்னபாடுபடச் செய்துவிட்டன. வார்த்தைகளா அவைகள்.

“டாங்” நேரம் ஒரு மணி.

மணிக்குடு உகப்பிய உசப்பலில் கூயநினைவுக்கு வந்தான் பிரதாப், அவனுது நாவறண்டுதொண்டை ஆறுகிப் பாயிருத்து ஒரு தமளர் தண்ணீரை எடுத்து வாய்க்குள் ஊற்றிக் கொண்டான். பக்கத்து அறைக்குள் செல்ல முற்படும் போதுதான், நடைதள்ளாடியதால் காலில் ஏதோ தட்டுப்பட்டது குனிந்து எதித்தான். “வாசமில்லா மலரிது” கவிதாத்துத் தொகுப்பொறும். “அவனவன் வீட்டு மலர்களிலே வாழுமில்ல அதுவும் வாழ மிருந்தும் வாழுமில்ல .. இங்க என்னேன்னு” கோப உச்சத்தின் விளைவு. அந்த “வாழுமில்லா மலரிது” எங்கேயோ போய் பெரும் சத்தத்துடன் விழுந்தது.

வாழுவின் நெடுக.....

வாழுமில்லா இதயங்கள்

இங்கே...

வாழுமிருந்தும்

வாழுமில்லா

வாழ்ந்தவமாகும்

வாழுபவண்ரவுகள்.

எதேச்சையாக, ஒரு அனுபவ ரீதியான கவிஞரைப் போல் அவனுது வாயில் இருந்து வெளிப்பட்டது அந்த (புது) கவிதை. அறைக்குள் தடந்தான் அங்கே

“என்னங்க.. நான் எவ்வளவு நேரமா கார் துக்கிட்டு இருக்கிறேன். விடிந்து விடும் போலிருக்கே இன்னும் என்ன யோசனை வாங்களேன்” உணர்ச்சியின் வேகம் உங்ன மாக கப் பேச வைத்துவிட்டது.

பிரதாப்பின் கண்கள் மருங்டு இருங்டன.

“சி.. வெட்கமில்லை... ஒன்னையே உசரா நெனச்சி இருந்தேனே. எத்தனை... எத்தனையோ பேருக்கு பாய்விருச்சிட்டு எனக்கிட்ட,, என்னையா வெதனப்படுத்தனும். நீயும் ஒரு பெண்ணை எனக்கு... எனக்கு “எச்சில் சோறு” சாப்பிட்டுப் பழக்கமில்லை, ஆறுதலாய், அனலாய், அர்த்தமுள்ளதாய் ஆழமாய் வெளிவந்தது அலுதையான அந்த வார்த்தைகள்.

(யாவும் கற்பனை)

விஞ்ஞான வரைவிலக்கணம்

க. பொ. த. (சா./த.)

- இடப்பெயர்ச்சி** :- ஒருகுறித்த திசையில் சென்றதூரம்.
- கதி** :- ஓரளவு நேரத்தில் செல்லும் தூரம்.
- வேகம்** :- ஓரளவு நேரத்தில் ஒரு குறித்த திசையில் சென்றதூரம் வேகம் மாரும் விகிதமாகும்.
- குணிவு** :- பொருள் ஒன்றில் உள்ள சடப் பொருளின் நிறை
- நிறை** :- புவியின் மையத்தை நோக்கியுள்ள இலுவிசை நியுற்றம் :- ஒரு கிலோ கிராம் திணிவின் மீது அதில் உண்டாக்கும் விசையாகும்.
- வேகவிகிதம்** :- எத்தனம் இயங்கும் தூரத்திற்கும் அந்தேரத் தில் சுமை ஆயங்கும் தூரத்திற்கும் இடையில் உள்ள விகிதம்.
- பொறிமுறைநயம்** :- சுமக்கும், எத்தனத்திற்கும் இடையில் உள்ள விகிதம்.
- திறன்** :- பொறிமுலம் செய்யப் படும் வேளையிக்கும். எத்தனம் மூலம் செய்யப்படும் வேளைக்கும் இடையேயுள்ளவிகிதம்.
- செலவிடி நிறுத்தாரா ஸரிப் மாவணல்லை**

Best Wishes From

MAHAKADE
TEXTILES
textile for the whole family!

MAIN STREET.- MAWANELLA.

கழுகுப்பார்வை

பார்க்கும் - நவ்பாஸ்

அன்றூடம் வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகைகளில் இலக்கியம் எப்படியிருக்கோ... நவ்பாஸின் கழுகுப்பார்வை கட்டாயம் கண்சிமிட்டும். ஏனோதானே என சில கிறுக்கல்கள். "தேவைதான்" என அங்கலாய்க்கின்றன இலக்கிய உள்ளங்கள் சுலவயிலும் சரி, உதய தசரகையிலும் சரி (இன்னும் எத்தனை சஞ்சிகைகளை பாழ்ப்படுத்தப் போகிறாரோ) சும்மா தனது எண்ணப்படி எழுதித் தள்ளியிருக்கின்றார் தனது எண்ணப்படி மாரும் எழுதலாம். (இன்றைய நிலையில்) ஆனால், எடுத்ததையெல்லாம் எழுதலாமோ.

எழுதுவதிலும் கொஞ்சம் யதார்த்தம் வேண்டாமோ? எனக் கேட்கிறன இன்றைய இளக்கள்.

ஏற்கனவே, உதய தாரகை மூலம் "முத்துமீரானை" வடிவாக வசைபாடினார்.

பாவம், மனுசனின் 15 வருட கால சேதையிலும். மன்னை வாரிக் கொட்டிட்டாரே இந்த நவ்பாஸ்.

அவரது தகுதியென்ன? இவரது தகுதியென்ன? என நான் கேட்கவில்லை. ஒவ்வொரு இளக்கங்கும் ஒருத்தருக்கொருத்தர் காதும் காதும் வைத்தாற்போல் பேசிக் கொள்கிறார்கள். (ஒருவேளை சொந்தக் கோப தாபங்களோ தெரியவில்லை) அதுவும், ஒரு சஞ்சிகையோடு தனது 'கழுகுப்பார்வை'யை நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை ஒவ்வொரு சஞ்சிகையிலும் தொடர் தொடராக எழுதுகின்றாரே. எனதான்..... ஆப்பெரவம்பு.

மேலும், காலியில் இருந்து வெளிவரும் 'சவை'யான ஒர் சஞ்சிகையிலும் தனது 'கழுகுப்பார்வை'யைப் பதித்து 'சவை'யை குண்யமாக்கியுள்ளாரா. அச்சஞ்சிகை மூலம் ஒர் இளம் எழுத்தாளர் எவ்வளவு மட்டமாக எடுத்துரைத்து என்ன பாடுபடச் செய்துள்ளார். பாவம், என் சார். ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டாலும், அக்குழந்தை ஒரேயடியில் எழுந்து நடக்காது. எழுந்து. வீழ்ந்து, தவழ்ந்து என்ன பாடுபடும். அதேபோல்தான் எதுவும். ஒர் எழுத்தாளரை நோக்கினாலும்..... அவராலும் சிறிது சிறிதாகத்தான் முன்னேற முடியுமே தவிர ஒரேயடியில் உன்றும் செய்ய முடியாது. ஆனால் மிஸ்டர் நவ்பாஸோ (ஆணை நிலைத்து - எழுதியது) அந்த இளம் படைப்பாளியை கையைக் கொடுத்து தூக்கிவிடாமல்.... பெரும் படுகுழியில் விழ வழி செய்துள்ளார். எத்தவசையில் இது நியாயமாகும். என்னவிருந்தாலும் நடந்தது நடந்து போச்ச. இதன்மேலாவது தனது கழுகுப்பார்வை'யை நவ்பாஸ் அவர்கள் குறைத்துக் கொள்வார்கள். அப்படிச் செய்தால், அது இலக்கிய உலகுக்குச் செய்யும் ஒரு பெரும் சேவையாகும்.

கலீயிளவரசன் மாவணல்லை.

இனம் எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள்

◆ தரமான பீடியிலே ◆ வாணையிது போயிலே ◆
மலிவு விலையில் பெற்றுக்கொள்ள நாடுங்கள்

M. S. M. Musthafa

No. 74, Hemmathagama Road,
Mawanella.

அச்சுக்குத் தேவையான 'BLOCKS' செய்து கொடுக்கப்படும்.

கிருஷ்ணயிய இளைஞர்களின் நிலை
(தளிர் நிருபர்)

மாவணல்லை நகரத்தின் இதயம் (HEART OF THE CITY) என்று வர்ணிக்கப்படும் கிருஷ்ணயியாக் கிராமம் மிக நீண்ட கால வித்துரத்துடன் திசைகளின்ற ஒரு அழியை கிராமம். ஏறத்தாழ 1000 குடும்பங்கள் வை மூம் ஒது ஓர் தனி முஸ்லிம் கிராமம் கூட. இவ்வூராயில் 80% வர்த்தகர்கள் சப்ரகமுவ மாகணத்தில் சிறந்து விளங்கும் முஸ்லிம் மக்களின் கல்விக் கூடமான பதுரியா ம.வி இக்கிராமத்தில் அமைந்திருப்பது மேலும் மெருக்கட்டுகிறது.

இலங்கையின் புலபாகங்களிலிருத்தும் மாணவிகள் கூஸ்வித் தாகம் பிழித்தவர்களாய் இவ்வூரை நாடுஞர்கள். ஆனால் படிப்பதற்கான சகல வசதிகளும் கொண்ட இவ்வூர் மாணவர்களின் கல்வித்தரமோ மந்தமாகவே காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக இளைஞர்களின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது ஒருவிலை இளைஞர்கள் தனியாகவும், சங்கங்கள் வாயிலாகவும் சமூகத்துக்கு தமிழாலியன்ற ஒத்துழைப்பை வழங்குகின்றவர் பெரும்பாலான இளைஞர்கள் மது விலை மாது விலை மயங்கி சமூகத்திற்கு பேரிழப்பை உண்டாக்கி சென்றனர். சமூகத்தின் உயிர்தாடிகளான இவர்கள் சீரான கல்வியைக் கற்று, ரஸால் (லை) அவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை முறையினை வாழ அல்லாது அருள் அளிவானால் ஆமென்)

Best Wishes From



UNITED RICE MILL

Hemmathagama Road,
MAWANELLA.

இல. 216 தெற்மாதகம் ஞேட மாவணல்லை வசிக்கும் ரிஸா யூசப் பான்பவரால் இல. 117 பிரதான வீதி மாவணல்லையில் அமைந்துள்ள எம். ஜே. எம். பிரிண்டர்ஸ் (அச்சகம்) அச்சிட்டு வெளியிடப்பட்டது.

With Best Compliments From



Lumala Bicycle

சகமான சவாரிக்கு
நீடித்த பாவணைக்கு
ஜப்பானின் தரமான
உதிரிப்பாகங்களுடன்
இரண்டு வருட
உத்தரவாதத்துடன்

ஓ! மா லா . . .

CITY CYCLE STORES

117, Dam Street,
Colombo 12.